



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry

The Gazette of Puducherry

PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற

Publiée par

Published by

வெளியீடு

Autorité

Authority

விலை : ₹ 3-00

Prix : ₹ 3-00

Price : ₹ 3-00

எண்	புதுச்சேரி	வெள்ளிக்கிழமை	2017 ஓ	சனவரி மீ	13 உ
No. } 7	Poudouchéry	Vendredi	13	Janvier	2017 (23 Pausa 1938)
No. }	Puducherry	Friday	13th	January	2017

புதுச்சேரி நகர அமைப்பு குழுவும்

எண் 220-1/PPA/MP/2017/172.

பொது அறிவிப்பு

புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புச் சட்டம், 1969 (எண் 13, 1970) பிரிவு 34(1)-ன் கீழ், புதுச்சேரி திட்டப்பரப்பிற்கு விரிவான வளர்ச்சித்திட்டத்தை மறு ஆய்வு செய்யவும் மற்றும் திட்டம் தயாரிக்கவும். புதுச்சேரி தலைமைச்செயலகம் (வீட்டு வசதி) பிறப்பித்த 17-7-2014 அரசு ஆணை எண் G.O. Ms. No. 06/2014-Hg., மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி மற்றும் வில்லியனார் கொம்புன், அரியாங்குப்பம் கொம்புன், பாகூர் கொம்புன், மண்ணாடிப்பட்டு கொம்புன் மற்றும் நெட்டப்பாக்கம் கொம்புன் பஞ்சாயத்துக்கள் உள்ளடங்கிய 293.77 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட புதுச்சேரி திட்ட பரப்பின் (புதுச்சேரி பகுதி முழுமையும்) தற்போதைய நில பயன்பாடு வரைபடம் மற்றும் பதிவேடு, 2015-ஐ புதுச்சேரி நகர அமைப்புக்குழுமம் தயாரித்துள்ளது.

புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புச் சட்டம், 1969, பிரிவு 18 (1)-ன் படி, மற்றும் புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்பு விதிகளின், விதி 41-ன் படியும் புதுச்சேரி திட்டப்பரப்பிற்கான தற்போதைய நில பயன்பாடு வரைபடம் மற்றும் பதிவேடு, 2015-ஐ புதுச்சேரி நகர அமைப்புக் குழுமத்தின் 20-11-2015 தேதியிட்ட அறிவிப்பு எண் 220-1/PPA/MP/2015-7262 மூலம் 20-11-2015 தேதியிட்ட புதுச்சேரி அரசிதழ் மற்றும் 21-11-2015 தேதியிட்ட தினகரன், 21-11-2015 தேதியிட்ட The Hindu மற்றும் 22-11-2015 தேதியிட்ட தினமலர் ஆகிய நாளேடுகளிலும் வெளியிடப்பட்டது.

புதுச்சேரி திட்டப்பரப்பிற்கான தற்போதைய நில பயன்பாடு வரைபடம் மற்றும் பதிவேடு, 2015, பொது மக்களின் பார்வைக்காக புதுச்சேரி-605 005, பூமியான்பேட்டை, ஜவகர் நகரில் உள்ள புதுச்சேரி நகர அமைப்புக்குழுமம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அலுவலக வேலை நாட்களில் பார்வையிடலாம். மேலும் <http://tcpd.puducherry.gov.in> என்ற இணையதள முகவரியிலும் பார்வையிடலாம்.

புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புச் சட்டம், 1969, பிரிவு 18 உட்பிவு-18 (5)-ன் படி, இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து, புதுச்சேரி திட்டப்பரப்பின் தற்போதைய நில பயன்பாடு வரைபடம் மற்றும் பதிவேடு, 2015, புதுச்சேரி நகர அமைப்புக் குழுமத்தால் தயாரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற பொது அறிவிப்பு இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

புதுச்சேரி, 2017 (வரலாறு) சனவரி மீ 12 உ.

வே. விஜய நேரு,
உறுப்பினர் செயலர்.

PUDUCHERRY PLANNING AUTHORITY

No. 220-1/PPA/MP/2017/172.

Puducherry, the 12th January 2017.

PUBLIC NOTICE

Whereas, in the G.O. Ms. No. 06/2014-Hg., dated 17th July, 2014 of the Chief Secretariat (Housing), Government of Puducherry, sanction has been accorded under section(1) of section 34 of the Puducherry Town and Country Planning Act, 1969 (No. 13 of 1970), to review and to prepare a Comprehensive Development Plan for the Puducherry Planning Area;

And whereas, an Existing Land Use Map and Register, 2015 for the Puducherry Planning Area (entire Puducherry region) covering the areas within the limits of Pondicherry Municipality, Oulgaret Municipality and the areas within the limits of Villianur Commune, Ariyankuppam Commune, Bahour Commune, Mannadipet Commune and Nettapakkam Commune Panchayats, to an extent of a total area of 293.77 sq.km have been prepared by the Puducherry Planning Authority;

And whereas, notice No. 220-1/PPA/MP/2015-7262, dated 20th November, 2015 of the Puducherry Planning Authority, Puducherry has also been published in the Gazette of Puducherry Extraordinary No.104, dated 20th November, 2015 and in the local newspapers viz., Dinakaran, dated 21st November, 2015, The Hindu, dated 21st November, 2015 and Dinamalar, dated 22nd November, 2015, in accordance with the provisions of section 18(1) of the said Act, read with rule 41 of the Puducherry Town and Country Planning Rules, 1974;

And whereas, a copy of the said Existing Land Use Map and Register, 2015 is available for inspection during office hours in the office of the Puducherry Planning Authority, located at Jawahar Nagar, Boomiyampet, Puducherry-605 005 and also available in the official website <http://tcpd.puducherry.gov.in>;

Now, therefore, a Public Notice is hereby given pursuant to sub-section (5) of section 18 of the Puducherry Town and Country Planning Act, 1969, that the Existing Land Use Map and Register, 2015 for the Puducherry Planning Area have been duly prepared and adopted by the Puducherry Planning Authority from the date of publication of this Notice in the Official Gazette of Government of Puducherry.

V. VIDJEA NEHRU,
Member-Secretary.